

(For candidates admitted from 2018–2019 onwards)

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2023.

Part III — Bank Management — Major

CREDIT MANAGEMENT

Time : Three hours

Maximum : 100 marks

SECTION A — (10 × 2 = 20)

Answer ALL questions.

1. கால கடன்-வரையறுக்க.
Define term loans.
2. டி-பில்கள் என்றால் என்ன?
What is T-bills?
3. இலவச வர்த்தகக் கடன் என்றால் என்ன?
What is free trade credit?
4. பணத் தள்ளுபடி-வரையறுக்க.
Define cash discount.
5. CRISIL-விரிவாக்குக.
Expand CRISIL.
6. கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?
What is credit score?
7. விற்பனைப் பேரேடு என்றால் என்ன?
What is sale ledger?
8. நிகர மதிப்பு-வரையறுக்க.
Define net worth
9. குறுகிய கால நிதி-வரையறுக்க.
Define short-term finance
10. கடன் காப்பீட்டின் கீழ் என்ன இருக்கிறது?
What is covered by credit insurance?

SECTION B — (5 × 6 = 30)

Answer ALL questions, choosing either (a) or (b)

11. (அ) வர்த்தகக் கடனின் நன்மைகளை விளக்குக.
Explain the advantages of trade credit.

Or

- (ஆ) கடன் வகைகளை விரிவாகக் குறிப்பிடுக.
State in details the types of credit.

12. (அ) கடன் நிர்வாகத்தின் நோக்கங்களைப் பற்றி விவரிக்க.

Describe the objectives of credit management.

Or

- (ஆ) பயனுள்ள கடன் மேலாண்மை செயல் முறையைப் பற்றி விவரிக்க.

Describe the process of effective credit management.

13. (அ) இந்தியப் பொருளாதாரத்தில் கடன் ஏஜென்சியின் பங்கை விவரிக்க.

Describe the role of credit agency in an Indian economy.

Or

- (ஆ) CIBIL வழங்கும் தயாரிப்புகள் என்ன? விளக்குக.

What are the product offered by CIBIL? Explain.

14. (அ) ஒரு நிறுவனத்திற்கு கடன் வழங்க நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அளவுருக்களை விவரிக்க.

Describe the key parameters in a financial statement to provide credit for a company.

Or

- (ஆ) கடன் துறையின் கணினிமயமாக்கலின் நன்மைகளை விளக்குக.

Explain the benefits of computerisation of credit department.

15. (அ) ஒரு நிறுவனத்தின் கடன் கொள்கையை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

Describe the factors influencing credit policy of a company.

Or

- (ஆ) குறுகிய கால நிதியுதவியின் நன்மைகளை விளக்குக.

Explain the advantages of short-term financing.

SECTION C — (5 × 10 = 50)

Answer ALL questions choosing either (a) or (b).

16. (அ) ஒரு வணிகத்திற்கு கடன் விற்பனையை வழங்குவதற்கான நடைமுறைகளைப் பற்றி விவாதிக்க.

Discuss the procedures for providing credit sales to a business.

Or

(ஆ) கடனின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விவாதிக்க.

Discuss the advantages and disadvantages of credit.

17. (அ) கடன் நிர்வாகத்தின் தன்மையை பற்றி விவரி.

Discuss the nature of credit management.

Or

(ஆ) கடனின் வகைகள் பற்றி விவரி.

Elaborate the forms of credit.

18. (அ) கடன் கொள்கையை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

Explain the factors influencing credit policy.

Or

(ஆ) ஒரு நிறுவனத்தில் கடன் துறையின் நோக்கத்தைப் பற்றி விளக்குக.

Discuss the purpose of credit department in an organization.

19. (அ) வங்கியின் கடன் கொள்கையில் உள்ள முக்கிய வரைக்கறுகளைப் பற்றி விவாதிக்க.

Discuss the key parameters in loan policy of a bank.

Or

(ஆ) வணிகத்திற்கான விற்பனைப் பேரேடு நிதியளிப்பதில் உள்ள நன்மைகளை விளக்குக.

Explain the advantages in sales ledger financing to business.

20. (அ) நடப்பு மூலதனத்திற்கு நிதியளிப்பதற்கான அணுகுமுறைகளைப் பற்றி விவாதிக்க.

Discuss the approaches to financing working capital.

Or

(ஆ) நிலையான திவால் நடவடிக்கைகளுக்கான வழக்கமான நடைமுறையைப் பற்றி விவாதிக்க.

Discuss the typical procedure for standard insolvency proceedings.
